

நடப்பு நிகழ்வுகள்- மார்ச் 03 - 2018

- ❖ உலக வனவிலங்கு நாள் (World Wildlife Day) – மார்ச் - 03.
- ❖ சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய 8 நகரங்களை பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களாக ஆக்க “நிர்பயா நிதியத்தின் கீழ்” ரூ2,919 கோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
- ❖ நிலவிவரங்களை அறிய உதவும் ‘அம்மா கைப்பேசிச் செயலி’ சேவை மற்றும் வீட்டிலேயே இணையதளம் மூலமாக சான்றிதழ் பதிவிறக்க வசதி ஆகியவற்றை தமிழக முதல்வர் தொடங்கிவைத்தார். மேலும் 15 வகை சான்றிதழ்களை இணையதள மின்சேவை மூலம் வழங்கிடும் திட்டத்தை (02.03.2018) தொடங்கிவைத்தார்.
- ❖ தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் மசோதா 2018 (Fugitive Economic Offenders Bill, 2018) ஐ நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சகம் தாக்கல் செய்வதற்கு பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்திய நீதிமன்றங்களின் வரம்புக்கு வெளியில் இருந்து கொண்டு பொருளாதார குற்றவாளிகள் இந்திய சட்ட நடைமுறைகளிலிருந்து தப்பிப்பதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை இந்த மசோதா தெரிவிக்கிறது. ரூ.100 கோடி அல்லது அதற்கும் அதிகமான மதிப்புள்ள குற்றம் சம்பந்தப்பட்ட வழக்குகள் இந்த மசோதாவின் கீழ் வரும்.
- ❖ ஆர்மீனியா குடியரசின் புதிய அதிபராக ‘அர்மேன் வதானி சார்க்கெசியன்’ (02.03.2018) தேர்ந்தெடுப்பட்டுள்ளார்.
- ❖ 2014 ஆம் ஆண்டு சொச்சியில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ஊக்க மருந்து பயன்படுத்தியதற்காக, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (International Olympic Committee (IOC)) உறுப்பினர் நிலையிலிருந்து நீக்கப்பட்டிருந்த ரஷியா மீண்டும் உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.

- ❖ பஞ்சாப் காவல் துறையில் சேர்ந்தார் ஹர்மன்பிரீத் கௌர் : இந்திய மகளிர் அணியின் டி20 கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் (28) பஞ்சாப் காவல் துறை துணைக் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
- ❖ காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70-வது மடாதிபதியாக விஜயேந்திரர் பொறுப்பேற்றுக் கொண்டதாக சங்கர மடம் அறிவித்துள்ளது.
- ❖ ரயில்வே டிக்கெட் பதிவு செய்யும் பயணிகளுக்கு வணிக தள்ளுபடி விகிதம் (Merchant Discount Rate (MDR)) விதிக்கப்பட மாட்டாது என இந்திய இரயில்வே அறிவித்துள்ளது. இதன் மூலம், ரயில்வேயில் (ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர்கள் மூலமாகவோ அல்லது ஐ.ஆர்.சி.டி.சி. இணையதள வாயிலாகவோ) பயணச் சீட்டுகளை, டெபிட் அட்டைகள் மூலம் பணம் செலுத்தி முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு, வணிகர்களுக்கு விதிக்கப்படுவது போன்ற வணிக தள்ளுபடி விகிதம் வசூலிக்கப்பட மாட்டாது. ஒரு லட்சம் ரூபாய் வரையில் இந்த நடைமுறை ரொக்கமற்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க உதவும்.
- ❖ வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற நடிகர் - சத்ருகன் சின்ஹா. UK-வில் நடைபெற்ற விழாவில் கலை மற்றும் அரசியல் துறைகளில் இவரது பங்களிப்பிற்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
- ❖ முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் செளரவ் கங்குலி “நூற்றாண்டு போதாது” (Century is not enough) எனும் புத்தகத்தை எழுதியுள்ளார்.
- ❖ 1926 ஏப்ரல் 6-ல் தனது சமர்பதி ஆசிரமத்தில் இருந்து இயேசு கிறிஸ்து குறித்து மகாத்மா காந்தி எழுதிய கடிதம் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள ‘ராப் கலெக்ஸன்’ என்ற பழங்கால பொருள்கள் ஏல நிறுவனம் மூலம் விற்பனைக்கு வந்துள்ளது.
- ❖ சென்னை வண்டலூரில் உள்ள தமிழ்நாடு காவல் பயிற்சியகத்தில் 61வது அகில இந்திய காவல் பணித்திறன் போட்டி பிப்ரவரி 24 – 28 வரை நடைபெற்றது. இப்போட்டியில் தமிழக காவல்துறை 18 தங்கம், 10 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 33 பதக்கங்களை வென்றுள்ளது.